

ஸ்ரீ:
ஸ்ரீஜதெ ராஜாநுஜாய நஜ:
ஸ்ரீஜதெ நிபஜாந்தஜஹாஜெஸிகாய நஜ:

॥ ஸவ்ஷாஸீஷ்டா ஸ்ரீரஹ்வாஜா ॥

ஸஹஸாரணிரஜைஹி: ஸொஹயந்தீயரிசீம்
பவரிணதிரஜணீயாநு ப்ரக்ஷரந்தீ வுஜய்யாநு |
ஹவஸி ஹுவநவஹ்ஜா வாஜுகெ ! ரஹ்வத்யா:
ஸரணஜஹ்வதாநாஹ் ஸாஸூதீ காகஜெநா: ॥

This document has been prepared by

Sunder Kidāmbi

with the blessings of

ஸ்ரீ ரஹ்வராஜாநுஜ ஜஹாஜெஸிகாநு

His Holiness śrīmad āṇḍavan śrīraṅgam

Table of contents

<i>japavidhiḥ</i>	4
1 For the realization of all <i>puruṣārthas</i>	6
2 For the improvement of eloquence	7
3 For all-round welfare	8
4 For destined bad luck to turn into good luck	9
5 For sins to be eradicated and potential for good deeds to grow	10
6 For safety and security	12
7 For abundance of wealth	13
8 For the welfare of a newborn and its mother	14
9 For benefits within view and within reach to be actually realized ...	15
10 For the removal of troubles haunting the family	16
11 To prevent the approach of danger and incidence of mishaps	17
12 For the afflictions of one's body to leave	19
13 For the stabilization of employment	20
14 To obtain boons required or sought	21
15 To ensure the right thought (of <i>bhagavān</i>) in one's final moments	22
16 For the true purpose of one's birth to be fulfilled	23
17 To obtain the grace(<i>katākṣas</i>) of <i>bhagavān</i>	24
18 To overcome one's fear of one's enemies	25
19 For good to result replacing lowliness/mean conditions	26
20 For the propitiation of the nine <i>grahadēvatas</i>	27
21 For one's grievances to go and peace of mind to develop	28

22	For the freeing of emotional bonds with one's people	29
23	To regain a position or status lost	30
24	To be pardoned for one's wrong-doings	31
25	To develop patience and achieve greatness	32
26	For one's daughter/son to get married soon	33
27	To get the joy of liberation (<i>mukti</i>)	34
28	For the mind to become pure	35
29	For the job undertaken to succeed without any obstacles in its course	36
30	To be freed from the fear of death	37
31	For harmonious reunion of estranged couple	38
32	For prosperity and well-being to flourish and spread everywhere ...	39

ஸ்ரீ:

ஸ்ரீஜதே ராஜாநுஜாய நம:

ஸ்ரீஜதே நிഗജാಂತജഹ്വാനുജെശികாய நമ:

|| ശവുവുവുശുവുവു ശ്രീരാനുവുവുവു ||

ശ്രീ വുവുവുവുവുവു ജവവുവു:

After performing ശുവുവു and other ശുവുവു of the morning such as ശുവുവുവു,

1. Choose the specific വുവുവുവുവു ശുവുവു appropriate to the benefit you are seeking.
2. Do ശുവുവുവുവു
3. Recite the ശുവുവു (intention) prescribed on the relevant page.
4. Recite the ശുവുവു

ശ്രീജാനു വെകുവുവുവുവു: ശുവുവുവുവുവുവു |

വെജാന്തുവുവുവുവുവുവു ജെ ശുവുവുവുവു ശുവുവു ശുവു ||

and meditate gratefully for a while on ശ്രീനിഗജാന്തു ജഹ്വാനുജെശികാനു, the gracious author of ശ്രീ രാനുവുവു വുവുവുവുവുവു.

5. Perform ജവ of the ശുവുവു given on that page either 1008 or at least 108 times.
6. During the japa, try to focus your mind on the ശുവുവുവു വുവുവുവു of ശ്രീ രാനുവുവു.
7. When the ജവ is over, recite

கவிதா஑்டிகவஹிஹராய கஔாண஡ுணசாஓரிந஑ |
ஸ்ரீ஑தெ வெ஑கடெசராய வெ஑ா஑த஡ுரவெ ந஑: ||

If this ஜவ is carried on in this manner for a ஑஑஑ (40 or 48 days), you are sure to realize your desire. If you feel you have not realized, you must continue the ஜவ daily for as long as it takes for the realization, without feeling discouraged, doubtful or frustrated.

4. For destined bad luck to turn into good luck

ஸஃகௌ
ஶ

ஸ்ரீ ரஹநாயிகாஸஜெத ஸ்ரீரஹநாய ஶ்ராஜிநஃ சநஹுஹெண ஜஜ
ஜௌஹாஹு நிவ்ருதிஶஹவ்ருக ஶௌஹாஹு ஶிஜ்யுயுஃ ஸ்ரீரஹநாய
ஜிவ்ரு ஜணிஶாஊகாஸஹஸு ஶுராஃ ஜஃஜஶஜஹஃ காரிஷ்ரு |

ślōka for japa

ஶரிஸரவிநதாநாஃ ஜஜிஹு ஜஶ்ருணுஶஃஸ்திஃ
ஶரிணஜயஶி ஶௌரௌஃ ஶாஊகௌ ! சவஃ ஶஶ்ருணுஜ் |
காஹஃஜநவிஜஜரௌ ஶத்யௌ ஶுஸுஶுதௌ
கூ நஶ வஶு விஜிதஸௌ கௌஶ்ருஶௌ யாதஶவாஜஃ ||3.20 ||

5. For sins to be eradicated and potential for good deeds to grow

ஸகௌ
ஹ

ஸ்ரீ ரஹநாயிகாஸஜெத ஸ்ரீரஹநாய ஸ்லாஶிநஃ சுநஹுஹெண ஜஜ
ஸகௌவிய பாவநிவூத்திவலவூக ஸகௌகாயு ஸிஶ்யூயூஃ
ஸ்ரீரஹநாய ஶிவூ ஜணிபாஊகாஸஹஸூ ஶ்ரீராக ஜஃசூஜவஜஹஃ
கூரிஷ்யூ |

Any one of the following *ślōkas* may be used for *japa*

ஸவியநவிஹாராஶயுஜாநஸூ விஷ்ணுஃ

சுவியஜதிவதஶிவிஶகூஜெரவூஜெயஃ |

சுவயிஜநயிமுஶூ பாவராஸிஜஶீயஃ

ஸஜஜநி வஜரகூஷ ! ஸாவயிஸூநஶிஜா ||3.21 ||

ஸா ஹலிவா ராஜபாரஸூ விஹலிவாஸிஸபாரதா |

தாரபா ஸகூவா ஶூஷிவலிரவா ராஜபாஊகா ||30.11 ||

காஶபாஸூஸஜாஹகா காஹஜாஶூதஜாஶகா |

காஜஜாஶூரிஸாஸகாஶகாஸா ரஹஸவாஶூகா ||30.17 ||

வாவாகலிவாரவாஸீவா சூிவாஶீவாஶவாஶவா |

கூவாரலிவா ஜவாஹவா ஶூவா ஜாஶவாஶூவாயிவா ||30.18 ||

ஸூிரஹஸாஃ ஸஜாராயூ விஹதாஶததாஜதா |

ஸதாஶூகூ ! ஸராஸா ஜா ரஹராஜவஜஃ நய ||30.19 ||

ஸூிதா ஸஜயராஜதா ஶதாரா ஜாஶகூ ஶவி |

ஶரஹஸாஃ ஸஶதாஜா ஶாயூதாவகூராஸரா ||30.20 ||

஠ௌகதாராகாஷாரா க்விராஜஊராவா |
தாரா ஸ்தெ பாஶராஶஶ ராஜதெ ராஷபாஷாகா ||30.21 ||

யாஷநிராகுததாஷஸ஠ௌகா
யாதூஷ஠வெவிநதா நிஜா஠ஸை |
பாபஷஸெஷஷபாசுரஷெ ஜெ
பாஷ ! விஹுஷிதராவவபாஷா ||30.35 ||

7. For abundance of wealth

ஸஃஸ்து
ஸ்து

ஸ்ரீ ரஹ்நாஸ்காஸநெத ஸ்ரீரஹ்நாஸ ஸ்ரீரஹ்நாஸு க்ஸநாஸுரெஹ்ண ஸு
உதரொதாஸ யநஹாஸ ஸிஸுஸுஸு ஸ்ரீரஹ்நாஸ ஶிஸு
ஶ்ரீரஹ்நாஸுஸு ஶ்ரீரஹ்நாஸு ஶ்ரீரஹ்நாஸு ஶ்ரீரஹ்நாஸு ஶ்ரீரஹ்நாஸு

Any one of the following ślōkas may be used for japa

ஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸு ! யஃ

ஸுஸுஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸு !

ஸுஸுஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸு

ஸுஸுஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸு ||3.62 ||

ஸுஸுஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸு

ஸுஸுஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸு !

ஸுஸுஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸு !

ஸுஸுஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸு ||3.66 ||

ஸுஸுஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸு

ஸுஸுஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸு ஶ்ரீரஹ்நாஸு

ஸுஸுஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸு ஶ்ரீரஹ்நாஸு

ஸுஸுஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸு ஶ்ரீரஹ்நாஸு ||4.19 ||

ஸுஸுஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸு

ஸுஸுஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸு !

ஸுஸுஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸு

ஸுஸுஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸுஸுஸுஸு ஶ்ரீரஹ்நாஸு ||22.20 ||

8. For the welfare of a newborn and its mother

ஸஹ்
ஹ்

ஸ்ரீ ரஹநாயிகாஸஜெத ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய: சுநஹ்

Fill in boy's name நாஜ: (or Fill in girl's name நாஜா:)

ஸ்ரீரஹநாய: ஸஜஸ்தஜெஷ நிவ்ருதீதாரா ஸஹ்

ஸ்ரீரஹநாய ஜிவ்ரு ஜணிபாஊகாஸஹ்

ஜஹ்

ślōka for japa

வஷ்டாணி தாநி வ்ருஷ்டெநா ந தவாஹ்

ஹ்

ஹ்

ஹ் ||6.13 ||

9. For benefits within view and within reach to be actually realized

ஸஃகஃ_வஃ

ஸ்ரீ ரஹ்வூரூகூஸவ்வூரூ ஸ்ரீரஹ்வூரூ ஸ்வூரூரூ: ஸநஹ்வூரூரூ ஶ்வூரூ
ஸஃகஃவிய ஶ்வூரூ ஶ்வூரூரூ ஶ்வூரூரூ ஶ்வூரூரூ ஶ்வூரூரூ ஶ்வூரூரூ ஶ்வூரூரூ
ஶ்வூரூரூ ஶ்வூரூரூ ஶ்வூரூரூ ஶ்வூரூரூ ஶ்வூரூரூ ஶ்வூரூரூ ஶ்வூரூரூ ஶ்வூரூரூ

ślōka for japa

வஶ்வூரூரூ ரஹ்வூரூவ்வூரூ ஶ்வூரூரூ!

ஶ்வூரூரூவிய ஶ்வூரூரூ ஶ்வூரூரூ ஶ்வூரூரூ!

வய்யூரூரூ ஶ்வூரூரூ ஶ்வூரூரூ ஶ்வூரூரூ ஶ்வூரூரூ

வஶ்வூரூரூ ஶ்வூரூரூ ஶ்வூரூரூ ஶ்வூரூரூ ஶ்வூரூரூ **॥12.8॥**

10. For the removal of troubles haunting the family

ஸஹௌ

ஸ்ரீ ரஹநாயிகாஸஜெத ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய: சுநஹுஹெண ஜஜ ஸஹௌ
விய ஸஹாரதாப நிவ்ருத்தய்யும் ஸ்ரீரஹநாய ஜிவ்ரு
ஜணிபாஊகாஸஹஸு ஸ்ரீரஹ ஜஹ்ருஜபஜஹம் காரிஷ்டு |

ślōka for japa

புரஹயதி ஜநாநாம் ஸஹாரம் ரஹஹதஹ:
வ
வரிஸரஹத்ரிதாநாம் வாஹுகெ ! ஹாஹராணாஹ |
சுநஹிநஹபயாதெரஹகரிதம் ஜிவ்ருஹுஹெஷ்ட:
நிஹஜபரிஜஹம் தெ நிவிஹ்ருஹம் ஹயவாஹ: ||12.25 ||

11. To prevent the approach of danger and incidence of mishaps

ஸஊகூ வ்

ஸ்ரீ ரஹ்வஊகூஸஊஷ்ஊ ஸ்ரீரஹ்வஊ ஸ்ரீரஹ்வஊ ஸ்ரீரஹ்வஊ ஸ்ரீரஹ்வஊ
ஸஊகூ விய ஸ்ரீரஹ்வஊ ஸ்ரீரஹ்வஊ ஸ்ரீரஹ்வஊ ஸ்ரீரஹ்வஊ
ஸஊகூ ஸ்ரீரஹ்வஊ ஸ்ரீரஹ்வஊ ஸ்ரீரஹ்வஊ ஸ்ரீரஹ்வஊ ஸ்ரீரஹ்வஊ ஸ்ரீரஹ்வஊ

Any one of the following *ślōkas* may be used for *japa*

வஊகூ வஊ வஊ வஊ வஊ வஊ வஊ வஊ வஊ வஊ வஊ வஊ வஊ வஊ
வஊகூ வஊகூ வஊகூ வஊகூ வஊகூ வஊகூ வஊகூ வஊகூ வஊகூ வஊகூ வஊகூ

ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ
ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ
ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ

ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ
ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ
ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ

ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ
ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ
ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ

ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ
ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ ஸஊகூ

கூரயொஸ்த ரயாஹ்பாஹஜநெடுள

ஊஹஹ்து: ஷயொஸ்த ஷாஊகெ யெ ||24.5 ||

கூநநுஸரண: ஸீஊநு கூநந்தகூஸஸாஹரெ |

ஸரணஹ் ஊரணசூரணஹ் ரஹநாயஸு ஸஹ்ரயெ ||30.5 ||

ஸூரகூயகூரீ ஷெவீ ரஹயூயஸு ஷாஊகா |

கூஊஷா கூஹிதாஷெஸா ஊரஹ்தீ ஸாயுவதூஸு ||30.15 ||

ஹரதாராயிதாஹ் தாராஹ் வஹஷெ ராவவஷாஊகாஃ |

ஹவதாவாயிதாஹ்தாநாஹ் வஹஷாஹ் ராஜீவஷெஊராஃ ||30.16 ||

ஊயாஊஷாஷாஊயா ஊயாஊஷெ ஊஊஷெ ஊயா |

ஊஷெஸகூகாஸஷெ ஷாஊகாஃஊகாஊஷா ||30.22 ||

12. For the afflictions of one's body to leave

ஸகௌ
ஶ

ஸ்ரீ ரஹ்வாயிகாஸஜைத ஸ்ரீரஹ்வாய ஶ்லாஜிநஃ சநுஹ்வெண ஜஜ
ஸகௌ விய ஜெஹ்வாஶாயி நிவுத்யுயுஶுஶு ஸ்ரீரஹ்வாய ஜிவ
ஜணிஶாஶுஶாஸஹ்வு ஶ்லாக ஜஜஜஶஜஹம் கரிஷ்யே |

ślōka for japa

தஜஜஸுவ தநாதி ஶாஶுஶை !
ஜநஸாந்ஸுகரிநாநி ஜெஹ்விநாஜி |
ஶ்ரஸாஸு ஶஜவீஶதஸு யஸ
ஶுாஶகார ஜுநியஜுஶாரதாஜி ||13.9 ||

13. For the stabilization of employment

ஸஃகௌ
ஶ

ஸ்ரீ ரஹநாயிகாஸஜெத ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய
ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய
ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய

ślōka for japa

ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய
ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய
ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய
ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய

14. To obtain boons required or sought

ஸஹ்ஷுஷு

ஸ்ரீ ரஹ்வாயிகாஸஹைத ஸ்ரீரஹ்வாய ஸ்ரீரஹ்வாய: சந்ஹ்ஷுஷுஷு சஹ்ஷுஷுஷு
வரஹ்வாயுஷுஷுஷுஷு ஸ்ரீரஹ்வாய ஹ்ஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு
ஹ்ஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு

Any one of the following *ślōkas* may be used for *japa*

ஹ்ஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு
ஹ்ஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு
ஹ்ஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு
ஹ்ஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு ||14.10||

ஹ்ஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு
ஹ்ஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு
ஹ்ஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு
ஹ்ஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு ||15.25||

20. For the propitiation of the nine *grahadēvatas*

ஸக்ஷ
வ

ஸ்ரீ ரஹ்வாஸாஸுரெத ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா
ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா
ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா

ślōka for *japa*

ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா
ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா
ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா ஸ்ரீரஹ்வாஸா
ஸ்வஸி ஸ்வஸி ஸ்வஸி ஸ்வஸி ஸ்வஸி ||22.19 ||

22. For the freeing of emotional bonds with one's people

ஸகூஹீ
ஹீ

ஸ்ரீ ரம்மநாயிகாஸஜெத ஸ்ரீரம்மநாய ஸ்வாஜிநஃ சநுமுஹெண ஜ
ஸகூஹீய ஸாஹாரிக ஸ்ரீஹீமா ஸ்யவிஹீஜ ஸிஹீயுயு
ஸ்ரீரம்மநாய ஜிவ ஜணிபொஊகாஸஹஸ்ய ஸ்ரீக ஜஹீஜஹீ
கூரிஹீ |

Any one of the following *ślōkas* may be used for *japa*

ஸஹீரீபொஹீயுமுஹீ

யுமுஹீ தஹீயபொஹீ ! யுஹீயாஃ |

ஜொஹீயதி ஸஹீரிதாநா

ஹீஹீஹீயுமுஹீயுமுஹீ ||24.20 ||

ஹீஹீ ஜஹீயஸீக பாரஹீ ஸஹீயஸஹீதததத |

ஹீரிதஹீஹீஹீ ஹீயாஹீ பொஹீ ரம்மஹீஹீ ||30.4 ||

23. To regain a position or status lost

ஸஃகௌ
ஶ

ஸ்ரீ ரஹநாயிகாஸஜெத ஸ்ரீரஹநாய ஸ்ரீஸிநிந: சுநஹுஜெண ஜஜ
நஷ்டவஹஸ்திநெ: ஶுந: ஶ்ரீஸிநிநயஜ்ஜஹுஃ ஸ்ரீரஹநாய ஜிவ
ஜஜநிஶாஃகாஸஹஸு ஶ்ரீஸிநிந ஜஜஜஜஜஹுஃ சுரிஷ்டி

Any one of the following *ślōkas* may be used for *japa*

சுநெஷ்ட ஶதஶி நரஹஜஶுஜெஷ்ட ஜெவாசு
ஶ

ஶுஷ்ட: ஶஜாஜிசுரஹதி ஶஜஃ ஶஜாஶுஜ: |

ஶ்ரீஸிநிந நிஜஜ்ஜதி தசு ஶ்ரீஸிநிந ரவஹணாஃ

தஜாஜிஸிநிநி ஜஜநிஶாஃகாஸு வா ||28.4 ||

ஜஜஜநவஸுஜெ: சுஸுஜிஜ்ஜாஶு நிஜஃ

ஸஃகௌஶுஜஜஜெஷ்ட ஶதஜெ வதஜெ ய: |

நரவதிஸஶுஜாநஃ ஶாஃகாஸுஶிஜ்ஜா

ஸ ஶவதி ஶஜஜெஷ்ட ஜெஷ்டிதஜெஜ்ஜாஸு: ||28.5 ||

24. To be pardoned for one's wrong-doings

ஸஹ்
ஶ

ஸ்ரீ ரஹ்வாயிகாஸரெத ஸ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய
ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய
ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய
ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய
ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய

ślōka for japa

ரஹ்வாய ரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய

ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய

ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய

ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ஶ்ரீரஹ்வாய ||28.6 ||

26. For one's daughter/son to get married soon

ஸஹ்ஷு

ஸ்ரீ ரஹநாயிகாஸஜெத ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநா: சநஹ்ஷெண ஜ
கந்ஷகாயா: ஶகாரசஸு ஶ்ஷுஜெவ விவாஹ ஜஹ விக்ஷுஷு
ஸ்ரீரஹநாய ஜிவ ஜணிபாஹாஸஹஸு ஶ்ஷாக ஜஶஜபஜஹ
காஸிஷு |

ślōka for japa

ஸஹபுணாஹ ஹவதீ ஶுதீநா
கஹஷு வெகஹ்வதிவராணா |
ஸயாவி நஹ ஜணிபாஹகஷு !
ஜஹஷுஷுஷு ஜணிஸுஷிஜாஷு: ||29.39 ||

29. For the job undertaken to succeed without any obstacles in its course

ஸஃகௌ
ஶ

ஸ்ரீ ரஹநாயிகாஸஜெத ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாய
ஶ்ரீரஹநாய ஶ்ரீரஹநாய ஶ்ரீரஹநாய ஶ்ரீரஹநாய ஶ்ரீரஹநாய ஶ்ரீரஹநாய
ஶ்ரீரஹநாய ஶ்ரீரஹநாய ஶ்ரீரஹநாய ஶ்ரீரஹநாய ஶ்ரீரஹநாய ஶ்ரீரஹநாய

ślōka for japa

தாரஸாரதர ஶ்ரீ -

ரஸஹரரா ஶ்ரீ ஶ்ரீரஹநாய ஶ்ரீரஹநாய |

ஶ்ரீரஹநாய ஶ்ரீரஹநாய

ரஸஹரரா ஶ்ரீரஹநாய ஶ்ரீரஹநாய ||30.39 ||

30. To be freed from the fear of death

ஸஃகஹ்

ஸ்ரீ ரஹநாயிகாவஸசெத ஸ்ரீரஹநாய ஸ்ரீரஹநாயஃ சுநஹ்ரஹெண ஜஜ யஜஹய
நரகஹய நிவ்ர்த்த்யஹம் ஸ்ரீரஹநாய திவ்ர ஜணிவாவஃகாவஸஹஸ்ர
ஸ்ரீரஹ ஜஃகஜவஜஹஃ காரிஷ்டெ |

ślōka for japa

காவஃ ஜஃதஃஸு கஹ்ஷகாரணை க்ஷிபுரஃகாரயஃத்யஃ
வ்வாரஃ நஹஹம் யஜவரிஷ்டெ வ்வாஷ்ட்ரஃகணட்யெயஃ |
ஸ்ரீஜ்ஞஃமெஸ்வரஃவரணயாரஃதரஃமெஃ ப்ரயஃஸ்தஃ
ஸெவாவஹர்ஹஸ்வஃஷி ஸ்ரீஹ்ரஃயஃ வாவஃகாவஸெவகெதி ||31.19 ||

31. For harmonious reunion of estranged couple

ஸஃக்ஷு
ஹ

ஸ்ரீ ரஹ்வாயிகாஸஜெத ஸ்ரீரஹ்வாய ஸ்ரீரஹ்வாயிநஃ சுநஹுவஹைண சுநயொஃ
ஃஹ்வதெஃ சுநஹுவஹைண ஸ்ரீரஹ்வாய ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண
ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண

Any one of the following *ślōkas* may be used for *japa*

ஹ்வஹைண ஹ்வஹைண
ஹ்வஹைண ஹ்வஹைண

ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண

ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண

ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண

ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண

ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண

ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண

ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண

ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண

ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண ஹ்வஹைண

32. For prosperity and well-being to flourish and spread everywhere

ஸஶ்ரீ
ஶ

ஸ்ரீ ரஶ்ரஶநாயிகாஸஸெத ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய
ஸஸெஷ்டாஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய
ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய
ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய

ślōka for japa

ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய
ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய
ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய

॥ ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ஶ்ரீரஶ்ரஶநாய ॥